

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை : 02/2021(III)

எனது இலக்கம் : EST-6/03/LEA/3381

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்

உள்ளூராட்சி அமைச்சு

சுதந்திர சதுக்கம்

கொழும்பு 07.

2021.07.30

அமைச்சுக்களின் செயலாளர்கள்

இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள்

மாகாணங்களின் பிரதம செயலாளர்கள்

திணைக்களத் தலைவர்கள்

மாவட்ட செயலாளர்கள்/ அரசாங்க அதிபர்கள்

பிரதேச செயலாளர்கள்

அரசு கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்கள்

### **அரசாங்க சேவையை வழமையான முறையில் கொண்டு நடாத்துதல்**

இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் விதத்தில் தடுப்பு மருந்து ஏற்றப்பட வேண்டியவர்களில் பெரும்பான்மையினருக்கு தடுப்பு மருந்து ஏற்றும் செயற்பாடுகள் பூர்த்தியடைந்து வருவதனாலும், அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினருக்கு தடுப்பு மருந்து ஏற்றப்பட்டிருப்பதனாலும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயலிழக்காது வழமையான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்று சனாதிபதியின் செயலாளர் PS/RD-A1/07/06/02 ஆம் இலக்க 2021 ஜூலை 29 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

02. அதற்கிணங்க, அரசாங்க சேவையை வழமையான முறையில் கொண்டு நடாத்துவதற்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சுகாதார வழிகாட்டல்களுக்கு உட்பட்ட வகையில், 2021.08.02 ஆம் திகதி முதல் அரசாங்க ஊழியர்கள் வழமையான முறையில் கடமைக்குச் சமூகமளித்தல் வேண்டும்.

03. அத்துடன், சனாதிபதியின் செயலாளரின் மேலே முதலாம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தின் மூலம், அவரால் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் சுற்றறிக்கை ஏற்பாடுகள் அனைத்தும் 2020.07.31 ஆம் திகதி வரை மாத்திரமே நடைமுறையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், அன்றைய தினத்தின் பின்னர் அந்தச் சுற்றறிக்கைகள் இரத்துச் செய்யப்படுகின்றன.

1	2020.03.19	பிஎஸ்/சீஎஸ்ஏ/சுற்றறிக்கை /14/2020	தொற்றுநோய் நிலைமை நாட்டில் பரவும் சந்தர்ப்பங்களில் அரசாங்க பொறிமுறையை செயலிழக்காது கொண்டு நடாத்துதல்
2	2020.03.26	பிஎஸ்/சீஎஸ்ஏ/சுற்றறிக்கை /17/2020	COVID – 19 தொற்றுநோய் நிலைமை நாட்டினுள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் போது அரசு பொறிமுறை செயலிழக்காது கொண்டு நடாத்துதல்.
3	2020.03.30	பிஎஸ்/சீஎஸ்ஏ/சுற்றறிக்கை /18/2020	உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது வீட்டிலிருந்து வேலை செய்யும் வேலைத் திட்டமொன்றின் (WFH) மூலம் அரசு சேவைகளை வழங்குதல்.
4	2020.03.30	பிஎஸ்/சீஎஸ்ஏ/சுற்றறிக்கை /19/2020	வருமானம் குறைந்த மற்றும் பாதிக்கப்பட முடியுமான குடும்பங்களுக்கு/ ஆட்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்குதல்.
5	2020.04.18	PS/GPA/Circular/20/2020	கொவிட் 19 வைரஸ் தொற்று காணப்படும் காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் போது அரசாங்க நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள்
6	2020.05.14	PS/GPA/Circular/21/2020	கொவிட் 19 தொற்றுநோய் காணப்படும் காலத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்கள் செயற்பாடுகளை பரவலாக்குவதன் மூலம் அரசு சேவைகளை சிறந்த முறையில் கொண்டு நடாத்துதல்.

7	2020.10.19	PS/GPA/Circular/33/2020	உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் நிலைமை காணப்படும் காலத்தில் தொலைவிலிருந்து பணிக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வேலைத் திட்டம்
8	2020.11.16	PS/GPA/Circular/34/2020	தேசிய மட்டத்தில் கொவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்தும் - "ஆரோக்கியமாக இருப்போம்" டிஜிட்டல் தீர்வு
9	2020.11.25	PS/GPA/Circular/35/2020	வீடுகளில் தனிமைப்படுத்தல் கண்காணிப்புப் பொறிமுறை

04. அதனால் கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை இலகுவடுத்துவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை சுழற்சி முறையில் அழைத்து வீடுகளிலிருந்து பணிக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக என்னால் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் சுற்றறிக்கைகளினதும் சுற்றறிக்கைக் கடிதங்களினதும் ஏற்பாடுகளும் இத்தால் இரத்துச் செய்யப்படுகின்றன.

1	2020.04.29	அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக் கடிதம் 01/2020	கொவிட் - 19 வைரஸ் காணப்படும் காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்களை திறந்து அலுவலகச் செயற்பாடுகளை ஆரம்பித்தலும் அச்செயற்பாடுகளைக் கொண்டு நடாத்துதலும்
2	2020.10.28	அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 20/2020	அரச சேவையைத் தடையின்றி நடாத்திச் செல்லல்
3	2021.03.05	அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 02/2021	அரச சேவையைத் தடையின்றி நடாத்திச் செல்லல்
4	2021.04.27	அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 02/2021(I)	அரச சேவையைத் தடையின்றி நடாத்திச் செல்லல்
5	2021.05.10	அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 02/2021(II)	அரச சேவையைத் தடையின்றி நடாத்திச் செல்லல்

05. அரசாங்க சேவையை வழமையான முறையில் கொண்டு நடாத்தும் போது அரசாங்க உத்தியோகத்தர்களினதும் பொது மக்களினதும் சுகாதாரப் பாதுகாப்புக்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் அவ்வாறே பின்பற்றுதல் வேண்டும். அதன் போது குறிப்பாக பின்வரும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும்.

- (அ) இடைவெளியைப் பேணி வருதல்.
- (ஆ) முகக் கவசங்களை அணிந்திருத்தல்
- (இ) கைகளைச் சுத்தம் செய்தல்

உரிய சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நிறுவன ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கொவிட் 19 வைரஸ் தொற்றுவதைத் தவிர்த்து சேவை வழங்கும் பொறுப்பு நிறுவனத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன என்பதும் வலியுறுத்தப்படுகின்றது.

06. 2021.08.02 ஆம் திகதி முதல் அரசாங்க ஊழியர்களின் லீவுகள் தொடர்பில் வழமையான ஏற்பாடுகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

07. எவரேனும் அரசு உத்தியோகத்தரொருவர் தற்போதைய சூழ்நிலையில் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருந்து, அது அரசாங்க தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை மீறியமைக்கான தண்டனையாக இல்லாதிருப்பின், அத்தகைய உத்தியோகத்தர்களுக்கு அந்த தனிமைப்படுத்தல் காலப் பகுதியை தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 12:9 ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க சம்பளம் கொண்ட ஒரு காலப் பகுதியாகக் கருதுதல் வேண்டும்.

08. இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கு இணங்க அரசாங்க உத்தியோகத்தர்கள் சேவைக்கு அழைக்கப்பட்ட காலப் பகுதியில் அவர்கள் எடுத்த லீவுகளை அவர்களின் சேவையை நிரந்தரமாக்குதல், தரமுயர்வுகள் வழங்குதல், ஓய்வு பெறச் செய்தல் என்பவற்றுக்கு ஏற்புடையதாக்குதல் தொடர்பான அறிவுறுத்தல்கள் பின்னர் வெளியிடப்படும்.

09. உத்தியோகத்தர்கள் தடங்கலின்றி சேவைக்குச் சமூகமளிக்கக் கூடிய வகையில் உரிய அதிகாரிகள் பொதுப் போக்குவரத்துச் சேவையை வழமையான முறையில் நடைமுறைப்படுத்துவார்கள்.

ஒப்பம்./ ஜே.ஜே. ரத்னசிரி

செயலாளர்

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்

உள்ளூராட்சி அமைச்சு